

Written by - குரூ அரவிந்தன் -

Saturday, 18 July 2020 12:31 - Last Updated Saturday, 18 July 2020 12:35

கொடும்புத்தாக்கவும், புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் வளர்ப்பதில் எமது தன்னார்வத்தொண்டைப் பாராட்டியும் எழுதியிருந்தார்.

சென்ற வருடம் இலங்கைக்குச் சென்றபோது, ஞானம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் எனது நூல்களான 'சொல்லடி உன் மனம் கல்லோடீ?' மற்றும் 'என்ன சொல்லப்போகிறாய்?' ஆகிய இரண்டு நாவல்களைக் கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிட்டிருந்தேன். அந்த விழாவில் கலந்துகொண்ட திருமதி பத்மா சோமகாந்தன் தானே முன்வந்து தமிழ் வாழ்த்து இசைத்து வாழ்த்துரையும் ஆற்றியிருந்தார்.

எனக்குத் தெரிந்தவரை இவர் 'புதுமைப் பிரியை' என்ற புனைபெயரில் கதைகள் எழுதியிருக்கின்றார். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிப் பழைய மாணவியான இவர் 'ஈழத்து மாண்புற மகளிர்' என்ற பெண்களைப் பற்றிய நூலையும் இற்றதைத் திங்கள், கடவுளின் புகைகள், வளேவி மலர்கள், புதிய வார்ப்புகள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கின்றார். சிறுவர் இலக்கியத்திற்காக அனுமான் கதை என்ற நூலையும் வெளியிட்டிருக்கின்றார்.

மத்திய பெண் எழுத்தாளர், சிறந்த பச்சைசாள், தமிழ் பற்றாளர், சமயப் பற்றாளர், இளைப்பாறிய அதிபர் என்று பன்முக ஆளுமை கொண்ட திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினரின் துயரில் நாங்களும் கலந்துகொண்டு, அவரது அத்மா சாந்தியடையைப் பிரார்த்திக்கின்றோம்.

குரூ அரவிந்தன்

தலைவர்: கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.

17-7-2020.

kuruaravinthan@hotmail.com